

இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்த் தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் - ஓர் உள்ளடக்கப் பகுப்பாய்வு

Kiruththiga Tharumarajah, Kavithayini Sellajah,

Media Studies Unit,

University of Jaffna.

kiruththiraja@yahoo.com

ஆய்வுச் சுருக்கம்

உலகை எதிரொலிக்கும் ஆடியாக பத்திரிகைகள் இலத்திரனியல் ஊடகங்கள் மத்தியிலும் எதிரொலிக்கின்றன. பேனாவின் பலம் அதன் முக்கியத்துவம் இன்றுவரை எந்தவகையிலும் குறைந்து போய்விடவில்லை உயர்ந்து நிற்கின்றது என்பதே யதார்த்தம். இலங்கையில் தமிழ் சிங்களம் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பத்திரிகைகள் வெளிவருகின்ற நிலையில் தமிழ் மொழிப்பத்திரிகைகளின் ஆசிரியத்தலையங்கங்களே இவ் ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ்த் தினசரிப் பத்திரிகைகளான வீரகேசரி தினகரன் தினக்குரல் சுடரொளி உதயன் வலம்புரி தினமுரசு யாழ்தினக்குரல் ஆகியவற்றினை குறிப்பிடலாம். இப் பத்திரிகைகள் தம் ஆசிரியப்பீடக் கொள்கைகளை வெளிப்படுத்தும் களமாக ஆசிரியத் தலையங்கங்களையே பயன்படுத்துகின்றன. அவ் ஆசிரியத் தலையங்கங்களின் கட்டமைப்பினையும் உத்திமுறையினையும் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பத்திரிகைகளில் பல்வேறு செய்திகள் இடம்பெற்றாலும் பத்திரிகை ஆசிரியர் வாசகர்களுடன் உரையாடும் அல்லது கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளும் இடமாக ஆசிரியத் தலையங்கங்கள் விளங்குவதால் அவற்றை “இதழ்களின் இதயம்” என குறிப்பிடுகின்றனர். சமுதாயத்தில் நடைபெற்ற அல்லது நடைபெறப் போகின்ற நிகழ்ச்சி பற்றி பத்திரிகை ஆசிரியரோ துணை ஆசிரியரோ அல்லது சிறப்பு ஆசிரியரோ எழுதுவதே ஆசிரியத்தலையங்கம் ஆகும். மக்களால் அதிகம் வாசிக்கப்படாத பகுதியாக விளங்கும் ஆசிரியத்தலையங்கங்கள் வாசிப்பவர்கள் மத்தியில் தனித்துவமும் செல்வாக்கும் மிக்கதாக விளங்குகின்றது. இலங்கையிலிருந்து எட்டு தினசரிப் பத்திரிகைகள் வெளிவருகின்ற போதும் கொழும்பிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியத்தலையங்கத்தையே யாழ்தினக்குரல் பத்திரிகையும் பிரசுரிப்பதனால் தினக்குரல் என்ற ஒரு பத்திரிகையாகவே ஆசிரியத் தலையங்கம் நோக்கப்பட்டுள்ளது. இவ் ஆய்வினூடாக இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியத் தலையங்கங்கள் வெளிப்படுத்தும் கருத்து பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதனுள் அரசியல் (உள்நாடு சர்வதேசம்) சமயம் தேர்தல் கல்வி இலங்கை இந்தியா தொடர்பானவை சமூகம் சார்ந்தவை பொருளாதாரமும் அபிவிருத்தியும் குற்றமும் சட்டமும் சுற்றுச் சூழலும் சுகாதாரமும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலாச்சாரம் ஞாபகமூட்டல் உணவு ஊடகமும் தொழில்நுட்பமும் விபத்து என 15 பிரிவாக பிரித்து பகுப்பாய்வு செய்யப்பட்டதனுள் அனைத்து பத்திரிகைகளும் அரசியல் என்ற விடயத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியத் தலையங்கங்களில் கையாளப்பட்ட உத்திமுறைகள் பற்றிய பகுப்பாய்வில் ஒவ்வொரு பத்திரிகைகளும் தமது ஆசிரியத் தலையங்கங்களில் தமக்கென தனித்துவமான உத்தி முறைகளை கையாண்டு உள்ளமை ஆடி 2013 – மார்ச்சு 2013 வரையான 6 மாத காலப்பகுதிகளை உள்ளடக்கிய ஆய்வின் ஊடாக அவ்விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளது.

திறவுச் சொற்கள்

பத்திரிகை ஆசிரியத்தலையங்கங்கள் உள்ளடக்கப் பகுப்பாய்வு உத்திமுறை